

உடனடி வெளியீட்டுக்காக

அக்டோபர் மாதத்தை சிறு வணிகங்களுக்கான மாதமாக ப்ராம்ப்ட்டன் நகரம் அனுசரிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 1, 2021) – அக்டோபர் மாதமானது, சிறு வணிகங்களுக்கான மாதமாகும், மற்றும் சமுதாயத்தை போட்டிகரமாகவும் வளமாகவும் ஆக்குவதற்கு உதவுகின்ற உள்ளூர் வணிகர்களின் யோசனைகள், பேரார்வம் மற்றும் திண்மையான உறுதிப்பாட்டை ப்ராம்ப்ட்டன் நகரம் கொண்டாடுகிறது.

அக்டோபர் மாதம் முழுவதும், ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையமானது (BEC), பொருளாதார மேம்பாட்டு அலுவலகத்தின் ஒரு பகுதியாக, சந்தைப்படுத்தல், வடிவமைப்பு உபாயங்கள், கணக்கு வைத்தல், நிறுவனரீதியாக உள்சேர்த்தல் மற்றும் பல தலைப்புகளை உள்ளடக்கிய உள்ளூர் வணிக சமூகத்திற்கான மெய்நிகர் நிகழ்ச்சி நிரலாக்கம் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றுக்கான முழு அட்டவணையை உபசரணையாக வழங்குகிறது. மேலும் விவரங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான பதிவு செய்தலுக்கு www.brampton.ca/BEC இல் காண்க

மேலும் அக்டோபர் மாதத்தில் மற்றும் சிறு வணிக மாதத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, பிசினஸ் மைல்ஸ்டோன் எனும் திட்டத்தை BEC தொடங்குகிறது. கோவிட் -19 தொற்றுநோயின் போதும் கூட ஆணி அடித்தாற்போல இருந்து தாக்குப் பிடிக்கும் தன்மையைக் காட்டிய, பத்து அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட, மற்றும் தனக்கென ஒரு மைல்கல்லைக் கொண்டாடுகின்ற அல்லது சிறப்பான அல்லது தனித்துவமான ஏதாவது விஷயத்தைச் செய்கின்ற சிறு வணிகங்கள், தங்கள் வளர்ச்சிக் கதையை bec@brampton.ca எனும் வலைத்தளத்தில் BEC உடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

செழித்து வருகின்ற ஒரு நகரத்திற்கு வெற்றிகரமான சிறு வணிகங்கள் அத்தியாவசியமானவை ஆகும்; இவை, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் மற்றும் உள்ளூர் சுற்றுப்புறங்களை மேம்படுத்தவும் உதவுகின்றன. கோவிட்-19 தொற்று பரவலானது,

ப்ராம்ப்ட்டன் சமூகத்தை மிகப்பெரும் அளவில் பெரிதும் பாதித்துள்ளது மற்றும் நகரங்களின் முதுகெலும்பாகிய சிறு வணிகங்கள் இந்த தொற்று பரவலினால் பெரிய அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர்வாசிகள் தேடிப்பிடித்து, தேர்ந்தெடுத்த முறையில் உள்ளூர் வணிகர்களிடமே பொருள்/சேவையைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள் மற்றும், பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

- உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதையும் சமூக ஊடகங்களில் உங்களுக்கு பிடித்த இடங்களைப் பற்றி பெருமைப்படுத்துவதையும் கருத்தில் கொள்ளுங்கள்! ப்ராம்ப்ட்டன் நகர சிறு வணிகங்களின் முழு பட்டியலுக்கு, [உள்ளூர் ப்ராம்ப்ட்டனுக்கு ஆதரவளிக்கவும்](#) எனும் வலைத்தளத்தைப் பார்வையிடவும். மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய அவற்றை ஆன்லைனில் பதிவிடுங்கள். சமூக ஊடக கணக்குகள் மூலம் உள்ளூர் வணிகங்களிடம் ஈடுபாடு காட்டவும் மற்றும் ப்ராம்ப்ட்டன் வணிகங்களுக்கு, [உள்ளூரை ஆதரிக்கவும்](#) எனும் கிராஃபிக் மற்றும் #SupportLocalBrampton என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஆதரவைக் காட்டுங்கள். உள்ளூரை ஆதரிக்கவும் எனும் மீடியா பேக்கை [இங்கே](#) பதிவிறக்கம் செய்யலாம்.
- ப்ராம்ப்ட்டன் ஃபுட் கைட் (Brampton Food Guide) ஐ பதிவிறக்கம் செய்து, அதில், [இங்குதான்](#) கட்டாயம் சாப்பிட வேண்டும் எனப்படும் இடங்கள் அனைத்தையும் தேடி ஆராயுங்கள்.
- உங்களுக்குப் பிடித்தமான உள்ளூர் வணிகங்கள் திறந்திருக்கின்றன; பாதுகாப்பாக அணுக முகக்கவசம் அணிந்து, நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரசீதைக் காட்டி, ஜிம்கள், சிகை அலங்கார நிலையங்கள், உட்புறம் அமர்ந்து சாப்பிடுவதற்கான உணவகங்கள் மற்றும் பலவற்றை எளிதில் அணுகவும்!
- வாய்வழி செய்தியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இதனைப் பரிந்துரை செய்யவும்.

உள்ளூரை ஆதரிப்பது பற்றிய மேலும் தகவல்களுக்கு, [உள்ளூர் ப்ராம்ப்ட்டனுக்கு ஆதரவளிக்கவும்](#) எனும் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

பொருளாதார மீட்சிக்கான யுக்தி மற்றும் உள்ளூரை ஆதரிக்கவும்

தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து, நகர நிர்வாகமானது , தனது சிறு வணிக சமூகத்தின் மீட்சி மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்னமையை ஆதரிப்பதில் நகர நிர்வாகம் உறுதியாக உள்ளது. ப்ராம்ப்ட்டன் நகர கவுன்சிலானது, உள்ளூர் பொருளாதாரத்தை 2020 மே மாதத்தில் மறுதொடக்கம் செய்வதன் மூலம் அது முன்னோக்கிச் சென்று உள்ளூர் பொருளாதாரத்தை மறுதுவக்கம் செய்வதற்கான ப்ராம்ப்ட்டனின் [பொருளாதார மீட்சிக்கான யுக்தியை](#) அங்கீகரித்தது. புதுமை படைத்தல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர், முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய நான்கு எல்லைக் கற்களுக்கு ஏற்ப உடனடி மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை முன்னேற்றுவதன் மூலம் ப்ராம்ப்ட்டனின் பொருளாதாரத்திற்கு தாக்குப் பிடிக்கும் தன்மையையும் போட்டியிலிருந்து கிடைக்கும் நன்மையையும் கொண்டுவருவதை இந்த மூலோபாயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அறிஞர் கூற்றுக்கள்

" சிறு வணிக மாதம் என்னும் இந்த மாதத்தில், நமது சமுதாயத்திற்கு அதற்கான குணாதிசயம், வேலைவாய்ப்புகள், போட்டியை எதிர்கொள்ளும் திறன் மற்றும் செழிப்பு உட்பட பலவற்றையும் கொண்டு வருகின்ற நமது உள்ளூர் தொழில்முனைவோரை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக வணிகங்கள் இடைவிடாமல் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் மட்டுமல்லாமல், எல்லா சமயங்களிலும் நமது உள்ளூர் சிறு வணிகங்களைக் கொண்டாடுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் எங்களுடன் சேருமாறு அனைத்து ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகளையும் நான் அழைக்கிறேன். இந்தப் பணியில் நாம் அனைவரும் ஒன்றாகவே இருப்போமாக. "

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"கோவிட் -19 தொற்றுநோயால், குறிப்பாக, சிறு வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; மேலும் கடந்த மாதங்களில் நம்பமுடியாத தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் உள்ளார்ந்த புத்திசாலித்தனத்தைக் காட்டிய ப்ராம்ப்ட்டன் உள்ளூர் வணிகங்களை அடையாளம் காண சிறு வணிக மாதம் எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் BEC வழங்கவருக்கும் நிகழ்ச்சி நிரலாக்கத்தைப் பயன்படுத்த நமது சிறு வணிகங்களை நான்

ஊக்குவிக்கிறேன், மேலும் பிசினஸ் மைல்ஸ்டோன் திட்டத்தின் மூலம் அவர்களின் கதைகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர்,
பொருளாதார மேம்பாடு, ப்ராம்ப்ட்டன் நகரம்

"சிறு வணிகங்கள்தான் எங்கள் சமூகத்தின் முதுகெலும்பாகும், மேலும் அவை நமது உள்ளூர் பொருளாதாரத்தின் வெற்றிக்கு அவசியமானவை. இந்த சிறு வணிக மாதத்தில், ப்ராம்ப்ட்டன் நகருக்கு, அவர்கள் செய்த விலைமதிப்பற்ற பங்களிப்புகளைக் கொண்டாட எங்களுடன் சேருங்கள்; மேலும் உள்ளூரை ஆதரிப்பதை உறுதி செய்யுங்கள்.

- பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத் தலைவர்,
பொருளாதார மேம்பாடு, ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் நகரத்தில், கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாம் ஒன்றாக மீட்சி பெற்று வரும்போது, பெருமளவிலான சமூகத்தையும் உள்ளூர் வணிகங்களையும் ஆதரிக்க ஊழியர்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளனர். அக்டோபர் முழுவதுவதிலுமாக எங்கள் உள்ளூர் சிறு வணிகங்களுக்கான நிகழ்ச்சி நிரலை வழங்குவதிலும், சிறு வணிக மாதத்தை அங்கீகரிக்கும் விதமாக, சிறு வணிக மைல்கல் திட்டத்தை தொடங்குவதிலும் எங்கள் பொருளாதார மேம்பாட்டுக் குழு பரவசமாக உள்ளது.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ரப்தேஜாத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca